24th October 1964]

திரு. ம. கமலநாதன்: அப்படி என்றால் இந்தத் திட்டம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது? இந்தத் திட்டம் துவங்கப்பட்டதா? எங்கு கட்டப்படும்? எவ்வளவு செலவழிக்கப்படுகிறது என்று அறியலாமா?

கனம் திரு. கோ. பூவராகன்: தேசீய நெருக்கடி காரணமாக துவங்கப்படவில்லை. 1964-65-ம் ஆண்டில் துவங்கப்பட இருக்கிறது.

பட்ட வகுப்புகளுக்குத் தமிழ் பயிற்று மொழி

** 81 கேள்வி.—திரு. கரு. சீமைச்சாமி: கனம் முதல் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—*

தமிழகத்தில் இதுவரை எத்தனை கல்லூரிகளில் பட்ட வகுப்புகளுக்குத் தமிழ் போதனு மொழியாக வைக்கப்பட்டிருக்கிறது ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : 7 (Seven) Colleges.

புலவர் கா. கோவிந்தன் : தலைவர் அவர்களே, எந்த பாடங்களுக்கு இந்தப் பயிற்சி மொழித் திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது? ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை மாணவர்கள் படித்து வருகிறார்கள்?

கனம் திரு. எம். பக்தவத்சலம்: Economics, Social Sciences, History.

இந்தப் பாடங்கள் தமிழ் மொழியிலே சொல்லிக்கொடுக்கப்படுகிறது. அது இல்லாமல் Politics, Geography and Psychology *அவைகளும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. மாணவர்களுடைய எண்ணிக்கை இப்பொழுது எவ்வளவு இருக்கிறது என்கின்ற விவரங்கள் என்னிடம் இல்லை.*

The Madras Gift Goods (Unlawful Possession) Act, 1961.

* 82 *Q.*—SRI M. KALYANASUNDARAM : Will the Hon. the Chief Minister be pleased to state—

(*a*) the number of cases detected so far under the Madras Gift Goods (Unlawful Possession) Act, 1961, since its enforcement ;

(*b*) the name of district where the number of the cases is highest ; and

(*c*) the number of cases ended in conviction, pending and ended in acquittal?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) 64.

(*b*) Madurai.

(*c*) Conviction—34.
Acquittal—16.
Pending Trial—7.
Discharged—3.
Under investigation—2.
Undetected—2.